2020 ஜனவரி 9]

அவர்கள் சொல்லியிருக்கிற அந்தக் கடையையும் மிக விரைவில் மாற்றியமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 21, மாண்புமிகு உறுப்பினர் திரு. ப. கந்தசாமி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

21—

மருந்தகத்தை தரம் உயர்த்துதல்

***52579—திரு. ப. கந்தசாமி:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சூலூர் தொகுதி, சுல்தான்பேட்டை ஒன்றியம், மலையடிபாளையத்தில் இயங்கி வரும் மருந்தகத்தை 30 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனையாகத் தரமுயர்த்த அரசு ஆவன செய்யுமா ?

(ஆ) ஆம் எனில், எப்போது ?

மாண்புமிகு டாக்டர் சி. விஜய பாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) சூலூர் தொகுதி, சுல்தான்பேட்டை ஒன்றியம், மலையடிபாளையத்தில் இயங்கி வரக்கூடிய அரசு மருந்தகத்திற்கு அருகிலேயே 30 படுக்கைகள் வசதி கொண்ட சந்திராபுரம் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கின்ற காரணத்தால், மலையடிபாளையத்தில் இயங்கி வரும் மருந்தகத்தை தரமுயர்த்த சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. ப. கந்தசாமி அவர்கள்.*

[*மாண்புமிகு மாற்றுத் தலைவர் (திரு. சு. ரவி) தலைமை*]

திரு. ப. கந்தசாமி: *மாண்புமிகு மாற்றுத் தலைவர் அவர்களே, சத்துணவு தந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆசியோடு, 'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்று வாழ்ந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு, ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, எல்லா துறைகளிலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அனுபவம் பெற்று, இன்று இந்திய துணைக் கண்டத்தில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி, மக்கள் நலம் பெற செயலாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழக முதலமைச்சர் அவர்களை வணங்கி, அவருக்கு உறுதுணையாக இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக துணை முதலமைச்சர் அவர்களை வணங்கி, கொங்கு மண்டலத்தில் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை ஐந்தே ஆண்டுகளில் நிறைவேற்றிக்காட்டி, நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 90% வெற்றியை கொங்கு மண்டலத்திற்குப் பெற்றுத் தந்த மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களையும் வணங்குகிறேன். மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களைப் பொறுத்தவரையில், கண் இமை மூடுகிற நேரத்திற்குள் இத்துறையில் நல்ல பல செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றார்.*

சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியத்திலுள்ள மலையடிபாளையத்தில் 6 கிராமங்கள் இருக்கின்றன. தினமும் கிட்டத்தட்ட 10,000 பேர் அந்தப் பகுதிக்கு வந்து செல்கின்றார்கள். எனவே, 30 படுக்கைகள் வசதி கொண்டதாக இல்லாவிட்டாலும்கூட, அந்த மருந்தகத்தைத் தரமுயர்த்தி, தினமும் 4 டாக்டர்கள் வருவதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்து தர வேண்டும். ஏனென்றால், மலையடிபாளையம், தற்போது வளர்ச்சி பெற்ற ஊராகும். 10 கிராமங்களை உள்ளடக்கிய அவ்வூருக்கு கிட்டத்தட்ட 10,000 பேர் தினமும் வருகிறார்கள். அந்தப் பகுதியிலே ஒரு பெரிய கோயில் இருக்கிறது. அந்த அற்புதமான கோயிலுக்கு தினமும் சுமார் 1,000 பக்தர்கள் வருகிறார்கள். அந்தப் பகுதியில் உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. அங்கு 1,500 குழந்தைகள் படிக்கிறார்கள். பெரிய வாரச் சந்தை அந்தப் பகுதியில் இருக்கிறது. தினந்தோறும் நடைபெறும் மார்க்கெட் அந்தப் பகுதியில் இருக்கிறது. 10,000–க்கு மேற்பட்ட மக்கள் தினமும் வந்து செல்லக்கூடிய அந்தப் பகுதி தற்போது வளர்ச்சி பெற்றுள்ளது. நீங்கள் சொல்கின்ற சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அங்கிருந்து கிட்டத்தட்ட 8 கி.மீ.–க்கு அப்பால் உள்ளது. எனவே, அந்த மருத்துவமனைக்குச் சென்று, அந்த மருத்துவமனையில் பயன்பெறக்கூடிய வாய்ப்பு

2020 ஜனவரி 9]

குறைவாக இருக்கிறது என்பதை தாழ்மையோடு மக்களின் சார்பில் இந்த நேரத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நான் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

முற்பகல் 10–40

எனவே, மலையடிபாளையத்தில் இருக்கின்ற அந்த மருத்துவமனையை நீங்கள் தரம் உயர்த்திக் கொடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறையில் எப்படிப் பல விருதுகளைப் பெற்றீர்களோ, அதுபோல சூலூர் மக்களுடைய நல்லாதரவோடு நீங்கள் அதை கண்டிப்பாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாக நான் வைக்கின்றேன். அந்தக் கிராமப்புறத்திலே இருக்கிற மக்கள் மருத்துவ வசதிக்கு பொள்ளாச்சிக்குத்தான் செல்ல வேண்டும். சந்தானபுரத்திற்குப் போய், அங்கிருந்து செல்வதற்கெல்லாம் போதிய வசதிகள் இல்லை. அவர்கள் கிராமப்புறத்தைச் சார்ந்த மக்கள். நீங்களும் கிராமப்புறத்திலிருந்து வளர்ந்து வந்தவர்கள். கிராம மக்களோடு பணியாற்றுவதில், நீங்கள் பயிற்சி பெற்றவர்கள். நம்முடைய முதல்வர் அவர்களும் கிராமப் பகுதியில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அங்கிருக்கின்ற விவசாயப் பெருமக்களுடனும் அங்கிருக்கின்ற தொழிலாளர்களுடனும், அங்கிருக்கின்ற மக்களுடனும் நேரடி தொடர்பு வைத்திருக்கக்கூடிய துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை. எனவே, நீங்கள், சூலூரில் இருக்கின்ற சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மலையடிபாளையத்தில் உள்ள மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத் துறை மூலமாக கண்டிப்பாகத் தரம் உயர்த்திக் கொடுக்க வேண்டுமென்று சூலூர் தொகுதி மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், நம்முடைய மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய சூலூர் தொகுதி மக்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி விடை பெறுகின்றேன். நன்றி, வணக்கம்.

மாண்புமிகு மாற்றுத் தலைவர் (திரு. சு. ரவி): *மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு டாக்டர் சி. விஜய பாஸ்கர்: *மாண்புமிகு மாற்றுத் தலைவர் அவர்களே, நம்முடைய சூலூர் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பு சகோதரர் திரு. கந்தசாமி அவர்கள் பேசிய அந்த வார்த்தைகள், எனக்கு இல்லையென்று சொல்வதற்கு மனமில்லை. (மேசையைத் தட்டும் ஒலி) அந்தளவுக்கு அவர் வார்த்தைகளை, உணர்வுகளை*

மக்களுடைய பிரதிநிதியாக, சூலூர் தொகுதி மக்களுடைய உணர்வுகளை இந்த மாமன்றத்திலே பிரதிபலித்திருக்கிறார். ஆகையினால், அவருக்கு இல்லை என்று சொல்வதற்கு மனமில்லை.

(மாண்புமிகு பேரவைத் தலைவர் தலைமை)

சட்டத்திலே இடமில்லை என்றாலும்கூட, அவருடைய அந்தக் கோரிக்கைகளுக்கு மனதிலே இடம் வைத்து, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அரசின் சார்பில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். நீங்களே ஒரு compromise-க்கு வந்திருக்கிறீர்கள். மலையடிபாளையத்தில் இருக்கின்ற மருத்துவமனையை 30 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்தாவிட்டாலுங்கூட தேவையான மற்ற வசதிகளைச் செய்து தரவேண்டுமென்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆக, அந்த compromise-க்கு நானும் தயாராக இருக்கின்றேன். அரசும் தயாராக இருக்கிறது. அவர் விரும்புகின்ற அளவுக்கு, மலையடிபாளையத்தில் இருக்கக்கூடிய அந்த மருந்தகத்திற்கு—ஏனென்றால், அது ஒரு காலத்தில் Union Dispensary ஆக இருந்தது. இப்போது ஒரு மருத்துவரோடு இயங்கிக் கொண்டிருக்கிறது—அந்த மக்களுக்கு மேலும் வசதிகளை உறுதிப்படுத்தக்கூடிய அளவுக்கு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சட்டமன்ற உறுப்பினரின் விருப்பத்திற்கேற்ப தேவையான அனைத்து வசதிகளும் இந்த ஆண்டு செய்து கொடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திருமதி ம. வரலட்சுமி அவர்கள்.

திருமதி ம. வரலட்சுமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தலைக் காயத்திற்கு தனி சிகிச்சைப் பிரிவு வேண்டுமென்று கேட்டிருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதை நான் வலியுறுத்திக்கொண்டு வந்திருக்கிறேன். ஏனென்றால், என்னுடைய தொகுதி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. மற்ற விபத்துகளாக

2020 ஜனவரி 9]

இருந்தால் காயமடைந்தவர்களை எப்படியும் காப்பாற்றிவிடுவோம். ஆனால், தலைக் காயத்திற்கு உடனடியாக அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. அதனால், அந்த வசதி இங்கு இல்லையென்று சென்னைக்கு refer *செய்கிறார்கள். வாகன நெரிசலில் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் நோயாளிகளுக்கு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. அதை மனதில் கொண்டு, இந்த வருடமாவது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தலைக்காயப் பிரிவை எங்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு ஒரு நூலகம் வேண்டுமென்று என்னை தனிப்பட்ட முறையில் கேட்டிருந்தார்கள். அது பெரிய பட்ஜெட்டாக வருமென்று நினைக்கிறேன். அதையும் அரசு செய்து தரவேண்டுமென்று தங்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு டாக்டர் சி. விஜய பாஸ்கர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடைய கருத்து ஏற்புடைய கருத்து. அது ஏற்கெனவே அரசினுடைய சாதகமான பரிசீலனையில் இருக்கிறது. தாங்கள் சொன்னதுபோல, கூட்ட நெரிசலையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் நடுவில், தாம்பரம் பக்கத்தில் உள்ள குரோம்பேட்டை மருத்துவமனை பெரிய விபத்து காய சிகிச்சை மையமாக,* Nodal Centre *ஆக, 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றுகூட சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது சொன்னேன். அதை விரைவில் திறக்கவிருக்கின்றோம். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தாங்கள் கேட்ட தலைக் காய சிகிச்சைப் பிரிவு,* Neuro Surgery *பிரிவை விரைவிலே துவங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்தாகிவிட்டதென்ற நல்ல தகவலை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 22, மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ். சுதர்சனம், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்.*